



தகவல்

அநீழம் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 02.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 7361/B/2019

திரு. S. முனுசாமி

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
(ஊராட்சிகள்),
எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.

எதிர்

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (02.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு. S. முனுசாமி மற்றும் பொது தகவல் அலுவலர், திருமதி. ஹெலன் சுமதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 26.04.2018 தேதியிட்ட மனுவில், திருவள்ளூர் மாவட்டம், ஆலயச்சேரி பஞ்சாயத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற வரவு செலவு பற்றிய விவரங்களை கோரி பொது தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம் அவர்களுக்கு மனு செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், ஆலயச்சேரி பஞ்சாயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக மனுதாரர் தெரிவித்தார். பொது மக்கள் பணத்தில் வரவு செலவு நடைபெறுவதால் மனுதாரருக்கு தகவல் அளிப்பதில் பொது நலன் இருப்பதாக ஆணையம் கருதுகிறது.

3. தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர், 24.5.2018 தேதியிட்ட மனுவில் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். மேல்முறையீட்டு

அலுவலரிடமிருந்தும் தகவல் பெறப்படாததால் தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 6.7.2018 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மனுதாரருக்குரிய தகவல்கள் அவருக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்பதை நன்கு உணர முடிகிறது. பொது தகவல் அலுவலர், 5 நாட்களுக்குள் மனுதாரருக்கு தகவல் அளித்துவிடுவதாக உறுதியளித்தார். பொது தகவல் அலுவலர் மனுதாரருக்கு தகவல் அளித்து, அதன் நகலினை ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளார். மனுதாரருக்கு பொது தகவல் அலுவலர் தகவல் வழங்கியுள்ளார் என ஆணையம் கருதி, இவ்வழக்கின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் பிறப்பிக்கப்படுக்கின்றன:-

5. விசாரணையின்போது உறுதியளித்தபடி, பொது தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன் நகலை ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளார். ஆவணங்களின்படி, மனுதாரருக்கு தகவல் பொது தகவல் அலுவலரால் வழங்கப்பட்டுவிட்டது என்று ஆணையம் ஏற்று, இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடித்து வைக்கப்படுகிறது.

6. இந்நேரவில் பொது தகவல் அலுவலரால் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் திருப்தியளிக்காதபட்சத்தில், பிரிவு 18(1)ன் கீழ் புகார் மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்து, உரிய பரிகாரத்தை தேடிக் கொள்ள மனுதாரருக்கு ஆணையம் அறிவுறுத்தி, இவ்வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

(ரா.பிரதாப்குமார்)
மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 7361/ B/ 2019

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,
தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
(ஊராட்சிகள்), எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.

திரு. S. முனுசாமி,
எண்.324, பிள்ளையார் கோயில் தெரு,
சங்கிலிகுப்பம், அலமாதி அஞ்சல்,
செங்குன்றம் வழி, சென்னை-52.

Copy to: File
SSPA-11.11.2020